

உடனடி வெளியீட்டுக்காக

**ஆலோசனை வழங்கல், அரசாங்கத்துடன் கூட்டாக செயல்படுதல் மற்றும் கூடுதல் வருவாய்க்கான ஆதாரங்கள் மூலமாக, வலுவான எதிர்காலத்தை ப்ராம்பட்டன் நகர நிர்வாகம் எற்படுத்துகிறது**

ப்ராம்பட்டன், ON (ஜூலை 9, 2021) – அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களுடனும் இணைந்து செயல்படுகின்ற ப்ராம்பட்டன் நகரம், தனது குடியிருப்பாளர்களுக்கு பயனளிக்கும் வகையிலும் மற்றும் உள்ளூரில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் வளர்ச்சி மற்றும் நிலைத்து நிற்கும் தன்மைக்கான முயற்சிகளுக்காக வாதிடுவதற்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. சுகாதாரப் பாதுகாப்பு, இரண்டாம் நிலைக்கு அடுத்த கல்வி, பேருந்து போக்குவரத்து மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகள் மீது குறிவைத்து, கூட்டமைப்பு மற்றும் மாகாண அரசாங்கங்களிடமிருந்து கணிசமான மானியங்களையும் பங்களிப்புகளையும் பெற்றுள்ளது; இது ப்ராம்பட்டனுக்கு வலுவான எதிர்காலத்தைப் பெறுவதற்கான கூடுதல் வருவாய் ஆதாரங்களைத் தேடுகிறது.

**கூட்டமைப்பு மற்றும் மாகாண அரசுகள் மானிய நிதி வழங்கல் மற்றும் பங்களிப்புகள்**

2019 ஆம் ஆண்டிலிருந்து, மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களின் மானிய நிதி அறிவிப்புகள் மற்றும் பங்களிப்புகள் மொத்தம் 667,195,952 டாலர்கள் நகரத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளன, இது 2011 ஆண்டிலிருந்து இருந்து வந்த முந்தைய நகரசபைகளை விட 232 சதவீதம் அதிகமாகும். இதில், சுமார் 137.8 மில்லியன் நிதி கோவிட்-19 தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் வகையில், மறுதொடக்கம் மற்றும் மீட்சிக்காக செலவிடப்பட்டது; 2019 ஆம் ஆண்டுமுதல், கோவிட்-19 க்கு தொடர்பில்லாத செலவினங்களுக்காக மானிய நிதியின் மொத்த தொகையானது \$ 529,314,465 ஆகும்.

2019 ஆம் ஆண்டிலிருந்து, கனடா மற்றும் ஒன்ட்டேரியோ அரசாங்கங்களுடன் வேலை செய்த நமது நகர நிர்வாகம் வெற்றிகரமாக வாதாடி மானியங்களையும் பங்களிப்பு தொகைகளையும் பின் வரும் குறிப்பித்தக்க திட்டப்பணிகளுக்காகப் பெற்றது:

- **ரிவர்வாக் (Riverwalk)** – நவம்பர் 2020 இல், நகர நிர்வாகமானது, [டவுண்டவுன் ப்ராம்பட்டனில் வெள்ளத்தணிப்பு நடவடிக்கைகளுக்காக \\$38 மில்லியனுக்கும் அதிகமான தொகையைப்](#) பெறும் என்று அறிவிக்கப்பட்டது; இதனால் தனது ரிவர்வாக் திட்டப்பணியை நிஜமாக்குவதில் நகரம் இன்னொரு அடி எடுத்து வைத்தது. பேரழிவு தணிப்பு மற்றும் அதற்கு தன்னைப் நிலைமைக்கு ஏற்ப பொருத்திக்கொள்வதற்கான நிதி வழங்கலின் விதிகள் மற்றும் நிபந்தனைகளின் கீழாக மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையின் விளைவாக, டவுண்டவுன் ப்ராம்பட்டன்

வெள்ளப்பாதுகாப்புத் திட்டப்பணிக்கென கொடுக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு கனடா அரசாங்கம் ஒப்புதல் அளித்தது..

- **பீல் நினைவுச் சின்னத்தின் கட்டம் II – மார்ச் 2021 இல்**, தங்கள் வரவு செலவு திட்டத்தின் ஒரு பகுதியாக [ஒருங்கிணைந்த சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கான வில்லியம் ஆஸ்லர் சுகாதார கட்டமைப்பில் அடங்கிய பீல் நினைவு மையத்தின் விரிவாக்கத்தின்](#) ஒரு அங்கமாக ஒரு புதிய மருத்துவமனை அமைக்கவும், ரையர்சன் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து ஒரு புதிய மருத்துவக் கல்வி நிறுவனம் உருவாக்குவதற்கான நிதியாதரவு அளிக்கவும், நிதி வழங்குவதாக மாகாண அரசாங்கம் அறிவித்தது.
- **இரண்டாம்நிலைக்கு அடுத்த நிலைக் கல்வி – மார்ச் 2021 இல்**, ப்ராம்ப்ட்டனில் ரையர்ஸன் பல்கலைக்கழகத்தில் ஒரு மருத்துவக் கல்வி நிறுவனம் அமைப்பது உள்ளிட்ட விரிவாக்கம் பற்றிய மாகாணத்தின் அறிவிப்பினை நகர நிர்வாகம் வரவேற்றது. தனது ஜூலை 7 ஆம் தேதிக்குட்பட்டத்தின்போது, எதிர்காலத்தில் அமையவிருக்கும் ப்ராம்ப்ட்டன் ஸ்கூல் ஆஃப் மெடிசினுக்கு நிதியளிக்க, திட்டமிடல் மானியமாக 1 மில்லியன் டாலர் வழங்குவதற்கு ஆதரவாக நகரசபை வாக்களித்தது. ஜூன் 16, 2021 அன்று, நகர நிர்வாகமும் மற்றும் கெல்ஃப்-ஹம்பர் (Guelph-Humber) பல்கலைக்கழகமும் இணைந்து, இந்தக் கல்வி நிறுவனத்தை ப்ராம்ப்ட்டன் புதுமை படைக்கும் மையத்தில் ஒரு முக்கிய வசிப்பிட நிறுவனமாக வைக்க வேண்டும் என்ற உத்தேசத்தை உறுதிப்படுத்தியது.
- **ப்ராம்ப்ட்டன் நகரில் மூன்றாவது பேருந்து போக்குவரத்து வசதியமைப்பு – ஏப்ரல், 2021 இல்**, ப்ராம்ப்ட்டன் நகரம் [மூன்றாவதாக ஒரு ப்ராம்ப்ட்டன் பேருந்துபோக்குவரத்து வசதியமைப்பை நிறுவுவதற்காக கூட்டமைப்பு மற்றும் மாகாண அரசுகளின் முதலீடாக \\$128 மில்லியன் பெற்றது](#). இந்தப் புதிய வசதியமைப்பை கட்டுமானம் செய்வதன் மூலமாக, ப்ராம்ப்ட்டனில் கொள்திறன், தரம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பினை மேம்படுத்துவதுடன், எதிர்காலத்தில் அமையவிருக்கும் மின்சார பேருந்துகளுக்கான உள்கட்டமைப்பை எதிர்காலத்தில் நிறுவுவதற்கும் உதவிகரமாக இருக்கும்; இப்படியாக, குடியிருப்பவாசிகளுக்கு தாய்மையான மற்றும் திறன்மிக்க போக்குவரத்துக்கான வழிமுறைகளை உருவாக்கவும் உதவும்.
- **மின்சாரப் பேருந்துக்கான முன்னோடி திட்டப்பணி என்னும் மைல்கல் – ஜூலை 2019 இல்**, [ப்ராம்ப்ட்டனில், கனடா நாடு முழுக்க வியாபித்த அளவில் மின்சாரப் பேருந்து செயல்முறை விளக்கம் மற்றும் ஒருங்கிணைப்புக்கான சோதனை முயற்சிக்காக கனடா அரசு குறிப்பித்தக்க முதலீட்டினை செய்ததை](#) நகர நிர்வாகம் வரவேற்றது. இந்தத் திட்டப்பணியின் கட்டம் 1 க்காக \$11.5 மில்லியன் தொகையைப் பெற்றது; இது ப்ராம்ப்ட்டன் நகரில் மின்சாரப்பேருந்துகளை சோதனை செய்து பார்ப்பதற்காக கொடுக்கப்பட்டது.

**நிதியாதாரம் வழங்கல்**

மார்ச் 2019 இல், ப்ராம்ப்ட்டன் நகரில் உள்ள பொது கட்டிடங்களுக்கு பெயர் சூட்டும் உரிமைகள் விற்பனைக்காக, கட்டிடங்களின் ஒரு சிறிய பட்டியலுக்கு ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது; இது **நிதியாதாரம் வழங்குதல் மற்றும் பெயர் சூட்டுவதற்கான உரிமைகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட கொள்கை** மற்றும் நகரம் தழுவிய நிதியாதாரம் செய்தலை ஏற்றுக்கொள்வதற்காக, நிதியாதாரம் பெறும் யுக்தியின் ஒரு அங்கமாகும். நகரம் தழுவிய நிதியாதாரம் வழங்கல் மற்றும் பெயர் சூட்டுவதற்கான உரிமைகள் எனும் திட்டமானது, வணிகர்களுக்கு சமுதாயத்தினருடன் இணைவதற்கான பழகுமுறையாக்கப்பட்ட சந்தர்ப்பங்களை ஏற்படுத்தவும் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவங்களை வழங்குவதற்குமேயாகும்.

மக்களுக்கு அதிகரித்த நிதிரீதியான அழுத்தங்கள் இருக்கும் சமயத்தில், நகர நிர்வாகம் ப்ராம்ப்ட்டனில் வரி செலுத்துவோர் மீதான சுமையைக் குறைக்க உறுதியூண்டுள்ளது, அதே நேரத்தில் குடியிருப்பாளர்களுக்கு மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும் வழங்குகிறது. செப்டம்பர் 2020 இல், ப்ராம்ப்ட்டன் சாக்கர் சென்டர் கட்டிடத்தின் வெளிப்புறங்களில் பெயரிடும் உரிமைகளுக்காக, \$2,512,500 தொகைக்கு, [ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் மற்றும் Save Max Real Estate Inc இடையில் ஒரு 15 ஆண்டுக்கால ஒப்பந்தத்திற்கு](#) ப்ராம்ப்ட்டன் நகரசபை ஒப்புதல் அளித்தது.

நகரமெங்கிலுமாக நிதியாதாரம் தேடும் மூலோபாயம், மற்றும் நிதியாதாரம் வழங்கல் மற்றும் பெயரிடும் உரிமைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட கொள்கையை ஏற்றுக்கொண்டதிலிருந்து, குடியிருப்பாளர்களுக்கு அதிக சேவையை வழங்குவதுடன் தொடர்புடைய சில அதிகரித்த செலவுகளை ஈடுகட்டுவதற்காக, மொத்தம் 3.7 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டுவதற்காக ஸ்பான்சர்ஷிப் மற்றும் பெயரிடும் உரிமை ஒப்பந்தங்களை நகரம் இறுதி செய்துள்ளது.

### அறிஞர் கூற்றுக்கள்

"கோவிட்-19 பெருந்தொற்று பரவலானது, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றில் ஏற்பட்ட இடைவெளிகளை நிரப்புவதற்கு அனைத்து மட்ட அரசாங்கத்திற்கும் சரியான நேரத்தில் முதலீடுகளுக்கான அதிகரித்த ஒத்துழைப்பு தருவதன் அவசியத்தை அடிக் கோடிட்டுக் காட்டிவிட்டது. எங்கள் நகரசபையின் வாழ்நாள் காலம் முழுவதும் எங்கள் குடியிருப்பாளர்களுக்காக வாதாடுவதற்காக நகரம் செய்துள்ள பணிகளைப் பற்றி நான் பெருமிதம் கொள்கிறேன்; கூட்டாட்சி மற்றும் மாகாண அரசாங்கங்கள் இதில் கூட்டு சேர்ந்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றிணைந்து, நாம் தொடர்ந்து ப்ராம்ப்ட்டனுக்கு வலுவான எதிர்காலத்தை உறுதி செய்வோம்."

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

"நகரத்தில், கணிசமான உள்ளூர் முதலீடுகள் மற்றும் கூட்டுப்பணி மூலம் ப்ராம்ப்ட்டன் நகர குடியிருப்பு வாசிகளின் வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் அர்ப்பணிப்பு கொண்டுள்ளோம்.

ப்ராம்ப்ட்டனை மறுவிவரணம் செய்ய நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்காக, நமது கூட்டமைப்பு, மாகாண மற்றும் வணிக கூட்டாளர்களுடன் தொடர்ந்து ஒத்துழைப்பதை எதிர்பார்க்கிறோம். ”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்பு**

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)